

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة بتاريخ ٢٠/٣/٢٠٢٠ الموافق ٢٥ رجب ١٤٤١ هـ

معجزة المعراج

الحمد لله حمداً كثيراً طيباً مباركاً فيه، الحمد لله الذي بعث الأنبياء رحمةً للعالمين وتفضل على عباده بإظهار المعجزات على أيدي أنبيائه ليؤمنوا بهم، فمن شاء الله له الهدى اهتدى ومن شاء أضل، وصلى الله على سيدنا محمد سيد الخلق وأشرف الورى من شرفه الله بالمعراج في السموات وما شاء الله من العلاء، من بعثه الله رحمةً للعالمين بالحق بشيراً ونذيراً فدعا إلى الهدى والخير والرشاد ونهى عن الشر والفتن والفساد، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة فجزاه الله عنا خير ما جزي نبياً من أنبيائه. وأشهد أن لا إله إلا الله الواحد الصمد الذي لم يكن له في الخلق كفواً أحدً وأشهد أن سيدنا محمداً عبداً لله ورسوله وصفيته وحبيبه، صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه الطيبين.

أما بعد عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله العلي القدير الفعال لما يريد وهو على كل شيء قدير. ما زلنا إخوة الإيمان في شهر رجب شهر الإسراء والمعراج وكنا قد تكلمنا في الجمعة الماضية عن الإسراء وبعض ما رأى رسول الله صلى الله عليه وسلم في مسراه إلى بيت المقدس، وذكرنا لكم أن الإسراء جاء النص عليه في القرآن الكريم صريحاً فمن أنكروه فقد كذب القرآن

Chers frères de foi, nous sommes encore dans le mois de *Rajab*, le mois du Voyage nocturne et de l'Ascension. Vendredi dernier nous avons parlé du Voyage nocturne –*Al-Isra*– et de certaines choses que le Messager de *Allah salla l-Lahou ^alayhi wasallam* a vues dans son voyage jusqu'à Jérusalem –*Baytoun l-Maqdis*. Le Voyage nocturne –*Al-Isra*– a été mentionné par un texte explicite du *Qour'an* Honoré, de sorte que celui qui renie le Voyage nocturne aura démenti le *Qour'an*.

وأما المعراج فلم ينص عليه القرآن نصاً صريحاً لكن ورد ما يكاد يكون نصاً صريحاً حيث قال ربنا تبارك وتعالى ﴿ مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى ﴾ أفتمرونا على ما يرى ﴿﴾ ولقد

رَعَاهُ نَزْلَةً أُخْرَى ﴿١٣﴾ عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى ﴿١٤﴾ فَقَالَ عُلَمَاءُ الْإِسْلَامِ مَنْ أَنْكَرَ الْمِعْرَاجَ جَاهِلًا بِوُرُودِهِ فِي الشَّرْعِ لَا يَكْفُرُ بَلْ يُفْسَقُ لِأَنَّ الْقُرْآنَ لَمْ يَنْصَحْ عَلَيْهِ نَصًّا صَرِيحًا بِخِلَافِ الْإِسْرَاءِ، أَمَّا مُنْكَرُ الْمِعْرَاجِ بِقَصْدٍ أَنْ يُعَانِدَ الدِّينَ فَلَيْسَ مِنَ الْمُسْلِمِينَ حَفِظْنَا اللَّهُ وَإِيَّاكُمْ مِنَ الْوُقُوعِ فِيهَا يُخَالِفُ شَرْعَ اللَّهِ وَأَحْكَامَهُ.

Quant à l'Ascension –*Al-Mi'raj*–, le *Qur'an* ne l'a pas mentionnée par un texte explicite, mais elle a été rapportée par un texte quasi explicite, puisque notre Seigneur *tabaraka wata'ala* dit ce qui signifie : « **Le cœur n'a pas menti sur ce qu'il a vu, est-ce que vous contesterez ce qu'il a vu ? Il l'a bien vu une seconde fois, près de Sidratou l-Mountaha.** » Les savants de l'Islam ont dit que celui qui renie l'Ascension –*Al-Mi'raj*–, en ignorant que la Loi y fait référence, ne sort pas de l'Islam mais qu'il est grand pécheur. En effet, le *Qur'an* ne l'a pas mentionnée par un texte explicite contrairement au Voyage nocturne –*Al-'Isra'*. Mais celui qui renie l'Ascension –*Al-Mi'raj*– par entêtement face à la religion n'est plus musulman. Que Dieu nous protège, ainsi que vous, de tomber dans ce qui contredit la Loi de *Allah* et Ses jugements.

بَعْدَ أَنْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْأَنْبِيَاءِ إِمَامًا فِي بَيْتِ الْمَقْدِسِ عُرِجَ بِهِ إِلَى السَّمَاءِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ (أَيُّ) وَقَدْ بُعِثَ إِلَيْهِ لِيَعْرُجَ إِلَى السَّمَاءِ، وَإِلَّا فَإِنَّ الْمَلَائِكَةَ تَعْلَمُ أَنَّهُ كَانَ قَدْ بُعِثَ نَبِيًّا فِي ذَلِكَ الْوَقْتِ) فَقَالَ جِبْرِيلُ قَدْ بُعِثَ إِلَيْهِ.

Après que le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* a dirigé les autres prophètes en tant qu'imam, à *Baytou l-Maqdis*, il a été élevé à travers les cieux. *Jibril* a demandé qu'on leur ouvre, on lui a dit : « *Qui est là ?* » Il a dit : « *C'est Jibril* » On lui a dit : « *Qui est donc avec toi ?* » Il a répondu : « *C'est Mouhammad.* » On lui a dit : « *Le moment est-il venu pour lui de faire son ascension ?* » [néanmoins, les anges savaient bien qu'il avait reçu sa mission de prophète, à ce moment-là] *Jibril* a dit : « *Oui, le temps est venu.* »

يَقُولُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِأَدَمَ فَرَحَّبَ بِي وَدَعَا لِي بِخَيْرٍ ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِابْنِي الْخَالَةِ عَيْسَى ابْنِ مَرْيَمَ وَيَحْيَى بْنَ زَكَرِيَّا فَرَحَّبَا وَدَعَوَا لِي بِخَيْرٍ اهـ

¹ سورة النجم ١١-١٤.

Le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* a dit ce qui signifie : « **La porte nous fut ouverte et j'ai vu 'Adam qui m'a fait bon accueil et a fait des invocations de bien en ma faveur. Puis nous avons été élevés au deuxième ciel, Jibril a demandé que l'on nous ouvre, on lui a dit : « Qui est là ? » Il a répondu : « Jibril ! » On lui a dit : « Qui est avec toi ? » Il a répondu : « Mouhammad. » On lui a dit : « Le moment est-il venu pour lui de faire son ascension ? » Il a répondu : « Oui ! », la porte nous fut ouverte et j'ai vu les deux cousins maternels ^Iça fils de Maryam et Yahya fils de Zakariyya, ils m'ont fait bon accueil et ont fait des invocations de bien en ma faveur. »**

وَهَكَذَا ظَلَّ نَبِيْنَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَقِلُ مِنْ سَمَاءٍ إِلَى سَمَاءٍ فَالتَّقَى فِي السَّمَاءِ الثَّالِثَةِ بِسَيِّدِنَا يُوسُفَ عَلَيْهِ السَّلَامُ وَقَدْ أُعْطِيَ شَطْرَ الْحُسْنِ أَمَّا فِي السَّمَاءِ الرَّابِعَةِ فَقَدِ التَّقَى بِإِدْرِيسَ وَكَانَ كُلُّ مِنْهُمْ يَدْعُو لَهُ بِالْخَيْرِ ثُمَّ فِي الْخَامِسَةِ التَّقَى بِهَارُونَ وَالتَّقَى بِمُوسَى فِي السَّادِسَةِ وَفِي السَّمَاءِ السَّابِعَةِ التَّقَى بِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ مُسْنِدًا ظَهَرَهُ إِلَى الْبَيْتِ الْمَعْمُورِ وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلُّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ.

Et ainsi de suite, notre Prophète *Mouhammad salla l-Lahou ^alayhi wasallam* s'est élevé de ciel en ciel, il a ainsi pu rencontrer dans le troisième ciel notre maître *Youçouf ^alayhi s-salam*, à qui *Allah ta^ala* a accordé la moitié de la beauté. Au quatrième ciel, il a rencontré *Idris* et chacun d'eux faisaient des invocations de bien pour lui. Au cinquième ciel, il a vu *Haroun*, et il a vu *Mouça* au sixième ciel. Quant au septième ciel, il y a rencontré *Ibrahim ^alayhi s-salam* adossé à la Maison peuplée –*Al-Baytou l-Ma^mour*–, dans laquelle soixante-dix mille anges entrent chaque jour pour ne plus jamais y revenir.

وَبَعْدَ ذَلِكَ ذَهَبَ سَيِّدُنَا جِبْرِيلُ بِالنَّبِيِّ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى وَإِذَا وَرَقُهَا كَأَذَانِ الْفِيلَةِ وَإِذَا ثَمَرُهَا كَالْقِلَالِ، قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فَلَمَّا عَشِيهَا مِنْ أَمْرِ اللَّهِ مَا عَشِي تَغَيَّرَتْ فَمَا أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ يَسْتَطِيعُ أَنْ يَنْعَتَهَا مِنْ حُسْنِهَا فَأَوْحَى اللَّهُ إِلَيَّ مَا أَوْحَى فَفَرَضَ عَلَيَّ خَمْسِينَ صَلَاةً فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَنَزَلْتُ إِلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ رَبُّكَ عَلَيَّ أُمَّتِكَ قُلْتُ خَمْسِينَ صَلَاةً قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَإِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَإِنِّي قَدْ بَلَوْتُ بَنِي إِسْرَائِيلَ وَخَبَرْتُهُمْ

Après cela notre maître *Jibril* a emmené le Prophète *Mouhammad salla l-Lahou ^alayhi wasallam* jusqu'au Jujubier du terme (*Sidratou l-Mountaha*), dont les feuilles sont larges comme des oreilles d'éléphants et dont les fruits sont comme des jarres. Le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* a dit ce qui signifie : « **Quand cet arbre fut couvert par ce qu'il fut couvert de la part de Allah, il changea et aucune créature de Allah ne peut le décrire**

tellement il est beau ; Allah m'a alors révélé ce qu'Il a voulu me révéler et m'a ordonné d'accomplir cinquante prières par jour et nuit. Je suis redescendu vers Mouça qui m'a dit : « Qu'est-ce que ton Seigneur t'a ordonné de transmettre à ta communauté ? » Je lui ai dit : « Cinquante prières. » Il a dit : « Demande à ton Seigneur l'allègement, car certes, ta communauté ne pourra pas le supporter, je connais bien les fils de 'Isra'ïl. »,

فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَكَانِ السَّابِقِ وَسَأَلَ اللَّهَ التَّخْفِيفَ وَقَالَ يَا رَبِّ خَفِّفْ عَلَيَّ أُمَّتِي، قَالَ فَحَطَّ عَنِّي خَمْسًا فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقُلْتُ حَطَّ عَنِّي خَمْسًا قَالَ إِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ فَاسْأَلْ رَبَّكَ التَّخْفِيفَ

C'est alors que le Prophète ﷺ est revenu à l'endroit précédent, il a demandé à Allah l'allègement en disant : ce qui signifie : « Ô Seigneur, allège la charge de ma communauté. » Il a dit *salla l-Lahou ^alayhi wasallam* : ce qui signifie : « Il m'a déchargé de cinq prières. Je suis revenu auprès de Mouça pour lui annoncer que j'avais été déchargé de cinq prières. Il m'a dit : « Ta communauté ne pourra pas le supporter, demande à ton Seigneur l'allègement. »

فَلَمْ يَزَلِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرَاجِعُ رَبَّهُ حَتَّى أَوْحَى إِلَيْهِ بِفَرْضِ خَمْسِ صَلَوَاتٍ كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ كُلِّ صَلَاةٍ كَأَنَّهَا عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ صَلَاةً وَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ فَإِنْ عَمَلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ شَيْئًا فَإِنْ عَمَلَهَا كُتِبَتْ سَيِّئَةٌ وَاحِدَةً أَهْ فَالْحَمْدُ لِلَّهِ عَلَى فَضْلِهِ.

Alors le Prophète est retourné à l'endroit où il avait reçu la révélation, jusqu'à ce que lui a été révélé l'obligation de cinq prières par jour et nuit, chaque prière étant récompensée comme dix, ce qui revient à la récompense de cinquante prières. Allah lui a révélé aussi que celui qui décide de faire une bonne action mais ne la fait pas, il lui est inscrit une bonne action, et que celui qui la fait, il lui est inscrit dix bonnes actions ; et que celui qui envisage de faire un petit péché mais ne le fait pas, il ne lui est rien inscrit, mais que s'il le fait, il lui est inscrit un seul péché. Et la louange est à Allah pour Ses grâces.

عِبَادَ اللَّهِ، إِنَّ الْمَقْصُودَ مِنَ الْمِعْرَاجِ تَشْرِيفُ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِظْلَاعِهِ عَلَى عَجَائِبِ الْعَالَمِ الْعُلُويِّ وَتَعْظِيمِ مَكَانَتِهِ وَلَيْسَ الْأَمْرُ كَمَا يَدَّعِي بَعْضُ الَّذِينَ لَا فِقْهَ لَهُمْ أَنَّ الْمَقْصُودَ مِنَ الْمِعْرَاجِ هُوَ وُصُولُ النَّبِيِّ إِلَى مَكَانٍ يَنْتَهِي فِيهِ وُجُودُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَالْتَّبِيُّ لَمْ يَجْتَمِعْ بِاللَّهِ كَمَا يَجْتَمِعُ الْمَخْلُوقُ بِالْمَخْلُوقِ

Esclaves de Allah, l'objectif de l'Ascension –*Al-Mi^raj*–, c'est d'honorer le Messager *salla l-Lahou ^alayhi wasallam* en lui faisant connaître les choses étonnantes du monde céleste,

et de glorifier son rang. Son but n'est pas, comme le prétendent certains qui n'ont aucune connaissance de la jurisprudence, que l'objectif de l'Ascension serait de faire parvenir le Prophète à un endroit qui serait le siège de *Allah*. Le Prophète ne se réunit pas avec *Allah* tout comme une créature se réunirait avec une autre.

قَالَ اللَّهُ مُنَّزَّهُ عَنِ الْمَكَانِ وَالْجِهَةِ وَالْحَيْزِ لِأَنَّهُ تَعَالَى لَيْسَ جِسْمًا فَهُوَ تَبَارَكَ وَتَعَالَى لَا يُشْبَهُ شَيْئًا مِنْ خَلْقِهِ كَمَا قَالَ عَزَّ مِنْ قَائِلٍ ﴿لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ﴾^{١١} فَلَا يَجُوزُ الْإِلْتِفَاتُ إِلَى مَا هُوَ مَذْكُورٌ فِي بَعْضِ الْكُتُبِ مِمَّا هُوَ كَذِبٌ مِنْ أَنَّ اللَّهَ دَنَا مِنْ مُحَمَّدٍ حَتَّى صَارَ مِنْهُ قَدْرَ ذِرَاعٍ أَوْ أَقْرَبَ فَإِنَّ هَذَا كُفْرٌ وَضَلَالٌ،

Allah est exempt de l'endroit, des directions, de la localisation, car *Allah ta'ala* n'est pas un corps. *Allah tabaraka wata'ala* n'a donc pas de ressemblance avec quoi que ce soit parmi Ses créatures. *Allah azza wajall* dit ce qui signifie : « **Absolument rien n'est pareil à Lui et Il est Celui Qui entend, Celui Qui voit.** » Il n'est donc pas permis de prêter attention à ce qui a été mentionné et qui est mensonger, à savoir que ce serait *Allah* qui se serait penché vers *Mouhammad salla l-Lahou alayhi wasallam* de sorte à ne plus être qu'à la distance d'une coudée ou moins ; ceci est de la mécréance et de l'égarement.

وَلَا يَصِحُّ حَمْلُ الْآيَةِ ﴿ثُمَّ دَنَا فَتَدَلَّى﴾^٨ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى^٩ ﴿٩﴾ عَلَى أَنَّ الْمُرَادَ اللَّهَ وَإِنَّمَا الْمُرَادُ هُنَا جِبْرِيلُ كَمَا قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا عِنْدَمَا سُئِلَتْ عَنْ قَوْلِهِ تَعَالَى ﴿وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَى﴾^{١٣} عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى^{١٤} ﴿١٤﴾؛ إِنَّمَا هُوَ جِبْرِيلُ أَهْ أَيْ دَنَا جِبْرِيلُ مِنْ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْرَ ذِرَاعَيْنِ بَلْ أَقْرَبَ شَوْقًا إِلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،

Il n'est pas valable non plus de considérer que celui qui est visé par les 'ayah de *Sourat An-Najm* :

﴿ثُمَّ دَنَا فَتَدَلَّى﴾^٨ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى^٩ ﴿٩﴾

ce serait *Allah*, alors qu'il s'agit bien de *Jibril*, tout comme l'a dit *A'ichah* quand elle a été interrogée au sujet de la parole de *Allah* ce qui signifie : « **Il l'a bien vu une seconde fois, près de Sidratou l-Mountaha** », elle avait dit : « *Il ne s'agit que de Jibril* » Fin de citation. C'est-à-dire que *Jibril* s'est approché de *Mouhammad*, de la distance de deux coudées ou moins tellement il lui manquait *salla l-Lahou alayhi wasallam*.

^{١١} سورة الشورى/١١.

^{١٣} سورة النجم /٨-٩.

^{١٤} سورة النجم /١٣-١٤.

ولا يَجُوزُ وَصْفُ اللَّهِ تَعَالَى بِالْقُرْبِ بِالمَسَافَةِ فَإِنَّ ذَلِكَ مِنْ صِفَاتِ الأَحْجَامِ الَّتِي تَشْعَلُ الأَمَاقِينَ وَتَتَحَيَّرُ فِي الجِهَاتِ وَاللَّهُ تَعَالَى مُنَزَّهُ عَنِ الأَمَاقِينَ وَالجِهَاتِ بِإِجْمَاعِ المُسْلِمِينَ كَمَا قَالَ أَبُو مَنْصُورِ البَغْدَادِيُّ وَأَجْمَعُوا عَلَى أَنَّهُ تَعَالَى لَا يَحْوِيهِ مَكَانٌ أَهْ

Et il n'est pas permis d'attribuer à *Allah ta^ala* la proximité par la distance, car cela fait partie des attributs des substances qui, elles, sont dans des endroits. Or *Allah ta^ala* est exempt des endroits et des directions selon l'Unanimité des musulmans. Tout comme l'Imam *Abou Mansour Al-Baghdadiyy* l'a dit : « Ils ont été unanimes que *Allah* n'est pas contenu dans un endroit. »⁶

فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى كَانَ مَوْجُودًا فِي الأَزَلِ قَبْلَ خَلْقِ الأَمَاقِينَ وَالجِهَاتِ بِلا جِهَةٍ وَلَا مَكَانٍ وَهُوَ سُبْحَانَهُ وَتَعَالَى عَلَى مَا كَانَ بِلا جِهَةٍ وَلَا مَكَانٍ. عَصَمَنَا اللَّهُ مِنْ زَيْغِ الإِعْتِقَادِ وَثَبَّتَنَا عَلَى عَقِيدَةِ الأنبياء.

En effet, *Allah tabaraka wata^ala* existe de toute éternité avant la création des endroits et des directions, et *Allah soubhanahou wata^ala* est tel qu'Il est de toute éternité, sans direction, sans endroit. Que *Allah* nous préserve de la déviance dans la croyance et qu'Il nous maintienne sur la croyance des prophètes.

هَذَا بَعْضُ مَا وَرَدَ فِي ذِكْرِ الإِسْرَاءِ وَالمِعْرَاجِ عَلَها تَكُونُ بُشْرَى خَيْرٍ وَمُنْطَلَقًا إِلَى مَزِيدٍ مِنَ التَّمَسُّكِ بِالشَّرِيعَةِ وَالتَّخَلِّي عَنِ الأَهْوَاءِ وَلِتَكُنْ هَذِهِ الذِّكْرَى مُحَظَّةً تَأْمَلُ وَاعْتِبَارٍ لِإِسْتِخْلَاصِ الحِكْمَةِ.

Voici quelques aspects rapportés de la commémoration du Voyage nocturne et de l'Ascension –*Al-Isra' wal-Mi'raj*–, puissent-ils être une annonce de bonne nouvelle pour nous et une cause pour que nous nous attachions davantage à la Loi musulmane et pour que nous nous détournions de nos passions. Que cette commémoration soit une occasion pour nous de nous arrêter pour méditer et considérer les choses afin d'en tirer des sagesses.

Ayant tenu mes propos, je demande que *Allah* me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلِكُمْ.

⁶ ° في الفرق بين الفرق.

⁶ Dans son livre *Al-farqou bayna l-firaq*.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا
وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى
سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ التَّيِّبِينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ
الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ
الْأَيِّمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ
فإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ. وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ،
أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا
الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦}. أَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا
مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ
سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ
اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^{٥٧} يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ
مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ
وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^{٥٨}، أَللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا
وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا
حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ
اللَّهُمَّ اسْئُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رُوعَاتِنَا وَكُفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ
اللَّهِ الْهَرَرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي
الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ
يُثَبِّتْكُمْ وَاشْكُرُواهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ
الصَّلَاةَ.

^{٥٦} سورة الاحزاب / ٥٦.

^{٥٨} سورة الحجج / ٢-١